E MORNING STAR

Val. 49.

Jaffna, Thursday the 17th of October, 1889.

No. 28.

BIGHTEOUSNESS EXALTETH A NATION: BUT SIN 18 A REPROACH TO ANY PEOPLE.

RECEIPTS FOR THE MORNING STAR-Dr. D.P. Nicholas and Messrs. J. Caralasingham, J. C. Sher-rard, and V. Valantham. Mr. A.Vytilingam. Messrs.S. F. G. Carpenter and Point Pedro. Dickoya. Uduville. 2.50 Mr. Ayaturay, Mr. V. Ampalavaner. 1890. Mr. H. R. Freeman. Sandilippay. Bilihuloya Point Pedro

ADVERTISEMENT

STAMPS. WANTED TO BUY "SURCHARGED" & "PENCE ISSUES" OF CEYLON STAMPS Good prices given. Send samples to Lindula H. E. W. COOPER. Sept. 2nd '89

NOTICE.

I the undersigned Canapadippillai Amerasen of Chavagachcheri in the District of Jaffna, do hereby proclaim that my legal wife, Swahamypillai, daughter of Valawhe, Swandinypina, daughter of Vala-uther of Chavagachcheri has deserted me and is living separate, of which I have published in the Jaffna News paper "Morn-ing 'Suc" of the 7th April 1887, in Vol. 47 No.8.

I do further notify, that my said wife in the first week of April 1888 has given birth to a child by illegitimate connection with certain Swaminader Subramaniar of Chavagacheheri, and she is even now living in his house and all the movable and immovable properties belonging to her, are under the management of the said Subramaniar and his father Swaminader.

I do further notify, that form the aforesaid dates, I have nothing whatever to do with my wife, and I am living separate; hence, I have occasion to take legal proceedings against them for Divorce.

Chavagachcheri October 14th '89 C. AMERASEN.

விளம்பரம்.

இந்த பு " ஈல ந் உ புதன் சிறமை மதியந்திகும்பி ஒத மணிக்கு யாழ்ப்பாணக் கடிகோரியில் தென் மிறுட்சிப் பதுதிக்குச்சோர்ந்த சபசா அலயில் இரண்டு தண்டும் கைதடியில் மூன்று தண்டும் ஆக இந்து தண்டு முடிக்குரிய காணிகள் பிரச்சத் ஏலைத்திற் கோறி விற்கப்படும். இவைகளுக்கு ஏக்கர் சு றாட் A GUL # EF

ஏக்கர் ஒன்றுக்குப் பாணிப்பு வீவை குபா யி.00 இவைகளைப்பற்றிய முழு விபரமுமடக்கிய நொத் தீக்கள் கோடு சுச்சேரி முதலிய இடங்களில் ஒட் டி பிருக்கின்றன.

பொழ்ப்பாணக் கச்சேரி அகூ \ H.W. Brodhurst மே @நி.அற்பசி மூ மிரு ந்டை \ சன்றக்காக.

Clerical Examination.

It is proposed to form a Class and prepare candidates for the ensuing Government Cierical Examination.

For particulars apply personally to R. O. D. ASBURY. Manippay, 10th Oct. 1889.

Bocal and General.

—The Paddy Plants have shrung up a foot and more above the ground. There have been timely rains, and the plants promise a good harvest. But the weeds are this year so abundant that the cultivators are put to extraordinary expense for weeding their fields.

—Dr. Ma ston is spending a few months with Dr Fiy in Travancore, and writes that he expects to come to Jaffaa to begin his work by theend of this year.
—Cholera has broken out at Afrehuvally. It was introduced as is so often the case, by attendants at a festival. In this case it came from the Vallipuram festival, from whence it was also carried to Point Pedro. Eight deaths are reported from Atchavally.

Point Pedro. Eight deaths are reported from Atchivaly.

—ALAVETTY. A few days ago a man of this place received a blow about the mouth from one of his cousins, that knocked out most of his teeth. The male nurse who removed the patient, to the Jaffna F. N. S. Hospital, was soon after his arrival at the hospital marched off to the Police Court, having been discovered by his misbehavior in the hospital to be unable to bridle his passions.

—MULIATIVOE. Materials for the light house to be put up at this place have been sent from Colombo by the S. S. "Lady Gordon" to Point Pedro where they were reshipped in a native vessel for Mullativoe.

—SALVATION ARMY. A special service was held.

Colombo by the S. S. "Lady Gordon to Folim Pedro where they were reshipped in a native vessel for Mullativoe.

—SALVATION ARMY. A special service was held on the night of the 11th inst. in the Kock's School when addresses were delivered by new officers who had just arrived from Colombo. The Army has opened new Barracks at Vannarponne by the side of the "Victoria Reading Room."

—Auctron Sale Sixteen old almyrahs belonging to the Jaffna Courts were sold at auction last Saturday.

—VACACIES IN THE STRAITS SETTLEMENTS. The Surveyor-General of Ceylon advertises that he is prepared to receive applications up to the 20th inst. for several vacancies in the survey and railway departments of the Straits and Selangora. Two Office Assistants, one Assistant Surveyor, one clerk and draftsman and one clerk and tracer are wanted. The applications of candidates should be in their own handwriting, accompanied by a statement of their age, parentage, a medical certificate of health, and testimonials; and they must be prepared to undergo a good practical examination as surveyors or draftsmen as the case may be on a day to be appointed by the Surveyor-General of Ceylon.

—Mr. Wallace who comes to Jaffna College was to reach Colombo on the 15th inst.

—Sid Arther Havelock our new Governor is expected to take over the reins of government in Ceylon in May 1890.

—Mr. Sunaturratal's term of service as the acting Magistrate at Chilaw expired on the 5th inst.

—LEGAL. The suit instituted in the D. C. Jaffna against Mr. Noble the Baptist Missionary, to recover Rs. 730 for money advanced by one Asservatham of Suthumalai has been dismissed by the Court.

—Dr. Moraes does not proceed to England now

cover Rs. 730 for money advanced by one Asservatham of Suthumalai has been dismissed by the Court.

—Dr. Morraes does not proceed to England now as he has been appointed District Medical Officer of Dickoya where Dr. Seneviretna who now acts for him at Jaffna has been stationed. It is hoped that the change of climate will benefit his health.
—FACTOMY EXMINATION. Out of the 15 candidates who appeared for this examination 2 Tamils and 1 Singhalese and 1 Burgher have been selected and admitted. We are glad to learn that Mr. Neil for some time a student of Jaffna College was one of the successful candidates.

—The "Examiner" reports that Dr. Keyt will probably be promoted to the position of Colonial Surgeon of the Central Province being succeeded by Dr. Attygalle at Jaffna. Dr. A is a Singhalese gentleman now employed in Colombo.

—Supplementary Grants. His Excellency the Governor has again requested the Legislative Council to vote certain additional sums for unforeseen expenses of the Colony. Jaffna receives Rs. 3000—to this vote i.e. Rs. 1000—for the travelling expenses of the Medical Officers, and Rs. 2000—to hire laborers to complete the rebuilding of the Kachcheri. The latter work has been carried on by prison labor, but the Government Agent recommended hired labor, lest they be exposed to cholera being concerned for the safety of the prisoners by passing through the pettah daily.

—Mr. Green, the Director of Public Instruction arrived here on the evening of the 12th inst. He now stops at the Queen's House, Fort.

—One of the Wesleyan Mission school bangalows at Putoro has been burnt down one day last week. The loss is said to have amounted to Rs. 250.

—The Government Clerical Examination
Hints to Candidates, etc. by William Blair Inspector of Schools.

We have to thank the author for a copy of the
above useful work It contains seven pages of Hints
which must be a great help to all papers in Dictation, English and Translation, and also gives
the new regulations which come into force Jan. I.
1890. We are glad of what is said onspelling and
would like to emphasize it. English spelling is absurd
but nevertheless unspelled words mark a man as
either careless or not well educated (the half dozen
such in this work are no doubt due to the printers.)
It is not very creditable to our young men that
250 or more candidates each year should prevent
their papers being even marked by their mistakes
in spelling.

We notice that all the Arithmetical questions
of The Clerical Examinations of '85' 87' 88, are in
'Blair's Arithmetic part III.''

The Tamils are quuck at memorizing, but problems in Arithmetic different from any they have
had before they do not solve readily. For this
reason boys often go from standard to standard in
the schools without passing in arithmetic, and as a
consequence do such papers as these very poorly.
Practice in these must be a good preparation for
the examinations.

—JOHNAL OF EDUCATION in an editorial on the

the examinations.

—Journal of Education in an editorial on the

Practice in these must be a good preparation for the examinations.

—JOURNAL OF EDUCATION in an editorial on the subject on which we quoted last month, the moral defects of the Indian system of education, says: "Our Indian Public Schools and Universities have not produced those finer qualities evoked at the Public Schools and Universities of England. We often look in vain here for that nice sense of honour, that scrupulous regard for the truth, that noble scorn of meanness, that leval devotion to duty, that manly candour, that fearlessness of danger, thatself-reverence and self-control, that instructive courtesy—which go to form the true gentleman, and which as a rule characterize the men who have passed through the Public Schools and Universities of Great Britain. The possession of these manly virtues is here the exception, but there the rule. It is true that ages of indoctrination, in Karma, and early acquaintance with the 'searnyside' of life—the hindrances of marriage and the sordid cares of poverty—have robbed the Indian youth of those strenuous enthusiams and generous illusions that are the priceless inheritance of youth elsewhere. In how many schools, we should like to know, is 'copying' at examinations punished with exemplary punishment? In how many schools, we would ask, is the pupil made to feel that not doing his daily task is wrong, not so much because it will entail failure at examinations, as because it is a breach of the duty he owes his parents, his teacher, and himself?"

The same Journal commenting on German education and commending the education in that country as 'democratic,' says, "It cannot be said that our educational system is democratic in the sense that he advantages of higher education are shared fully and freely by those castes and classes that have been kept down in the social scale by the system of caste." In the Arts Colleges two thirds of the remainder are farmers. The writer adds, "No system of education cannot be made perfectly democratic at one stroke or at all by compulsion

as man seeking God.
"Oh Saviour! Thou Almighty!

"On Saviour! Thou Almignaty!
Thou hast for thy sport the creation of the
world! Thou art all joy!
Thou savest the good that seek thee! Thou art
all glory!
Thou art full of love! Thou blessest those that

pray to thee! Thou removest all sin! thou art ever in the company of sages !

How glorious ! Thou that hast no restrictions!"

நீதி இராச்சியத்தாரை உயர்த்தும், பாவமோ எந்தச் சனங்களுக்கும் இகழ்ச்சி.

சகம் புத்தகம்.] யாழ்ப்பாணம்,

தஅஅகம் இல் ஐப்பசி முு மாக்வ.

வியாமக்கிழமை. |சங்கியை, உலி.

உதயதாரகை.

து.அகம் (வில றப்புகி ம^ன மிஎர் உ

FOR SALE.

இயேசுநாயகர் திருச்சதகம்.

A Poem on Jesus Christ.
இாண்டாம்பதிப்பில் வச்சிருக்கும் இப்புத்தகம் கிறிஸ்த பாடசாவைகள், துடும்பங்கள், இணைஞர்க ள, வாலிபர், ஆடவர், ஆண்கள், பெண்கள் எப் பாலார்க்கும் உழயோகமானது முன் பிரச்போ கூற சதம் கஅடாக விமைப்பட்டது. இப்போது கெடு தாக வாங்கலாம். தபாற்செலவு சதம் உ பத்தப்போதியேடுப்பார்க்கு ஒன்று இனுமாகக் கோ டுத்கப்படும்.

யாம்ப்பாணம்.

நேற்தசம்பாக வரி. - The Paddy tythe.-சிலகாட்களாகக் கொழம்புப்பத்திரங்கள் யாவும் இவ்விஷயத்தை யெடுத்தத் தாராளமாய்த்தருக்கித் தமிக்கசுதாரியமாய் வலார்த்தம்,பேசியும்,டூதபோ லேவதோர் அரியோயவரி மிண்றென்பதல் ஏறக்கு றைய ஏகோடித்த கின்றன. ஐபோப்பிய அமரி க்க தேசங்களிற் கண்போப்பிப் பார்க்கிற போசன த்திற்குத் தீர்வையல்லது வரிலிதிக்கும் அமசின் மையால் நடம்மசினர் செய்கை அடாத்தேன்குர். ஆகவே அதவு மேற்றுப் நிருமுலம்பண்ணல் நீத மெ**ன்று**ர். மொத்தம் பத்திளதிபருஞ் சில கடிதக் காரரும் இந்நிலையராக, வேறுசிலர் சற்றேதம்நிலல யை லிகாரப்படுத்தித் தாணியவரிமைப் பறக்கடிக் தங்கால் உள்ளூரில் கேல்லிறக்குமதிவரியையும் உடண்தள்ளுவதே சரிபேண்குர். சிலர் தாணிய வரியை முற்குய்த்தள்ளிவிடாது வீதத்தைக்குறை த்தலிடல் நீதமென்குர். முந்தினை ஏற்பாட்டுக்கா Di இந்தவரியாயப் போசணவரியைப் போக்கி, அதற்குப் பிறதியாய் நிலவரி, தேன்ஹன. பணையா மரவரிகளை மேற்படுத்தல் தக்கதேண்குர். து பாவாகள் பேறபத்ததை தக்கத்தனு. இவ்வாறன பலத்தைப்பட்ட ஆட்சேபக்களையும் அவரவர் முடிபுரைகளையும் கவனத்சேலுத்தப் பத்தர்வாலிலாய்க் கேட்டுணர்க்கு எம்பத்தரவாயி பத்தர்களங்களை கேட்டுகளை நிதி தெரியக்கெய்ய கோம் இம் தொரியக்கொழிவையும் தெரியக்கெய்ய நிதைக்கோம். அரசாட்சியாகுக்கு வரி கொடு பபத அரியாயடுமென்ற கோட்பாடுடையா போகு வகுமிதுக்கவேமாட்டார். காவற்காமர் எப்போது ந் தம் சம்பனத்துக்குப் பாத்திறு. எம்மையுள ந்**காவல**ர் வக்காவற்காரரே. காக்கும் தொழிலை மிட்டே அரசுர்ச்குக காவலர் என்று மாமம்வந்த தென்றை தை இலக்கணர் மறுக்கார்.

தேவற்றதை இவகையை மறுக்கார். மேறும் இரசிக்க வரி மக் வத பாகம் தேவ்கு கடமையிறப்பது நேற்றின்ற ஆரப்பம்பெற்ற ஒரு வழ் நக்மன்றும், ஆல்த பண்டிசதாட்டர் கடைபெ ர்ற்றவுக்க தர்கட்டையை கட்டை

சத்தியந்தவருதவனும் சொல்லுக்கு அரிச்சந்தி சதாயாதவனுக்கையை மசாலழக்கு அரச்சிக்கு பல் என்னும் முதமொழிக்கு இலக்கானவனுமாகி ய நிரிசுக்குமகாராசாவின் புத்ந்ரன் ஆறிலோன் று கடமைவாங்கிக்கின்றன் ''ஆறிலோண்று கட கைமகொள்ளும் அரிச்சிக்திரல் சண்கணவன்''என் றது அவண்பாரி சந்ந்ரமதியிட்ட சாட்சி. தமிழர சர்சள் சிங்கள அறசர்கள் தம்மாலாண்டு காவ ல்செய்யப்பட்ட பிரசைசளிடங் கடமைவாக்கலி ல்வைபென மறப்பாருமில்வை. ஆகவே நம்மறி விற் தட்டுகிறபடி கடமையைத் தட்டிலிடவேண் கடமையாய் நாங்கொள்ளோம். டுமென்றதைச் ஆனுற் தசைகண்டு கத்திநாடல் வேண்டுமெனல் போல இப்பாக விதிவீதம் ஏகத்துக் கொருமாதிரி யாய் இருக்கச்செய்தல் நீதமாகாது. ஒருமனுஷ ன் தெருவிலே இல உசமாயெடுத்தபோருளில் பின் தெருவன் பாகக்கேட்பாளுமின், தற்பொழிவற்ற சிக்ஸதயணுயிருக்கில், எத்தவணப் பாகத்தக்தம் இசைவான. காடேறி மவல பேறிக் குசைநழைக் த வடைநழைந்து சம்பாதித்த ஒருபொருளாகிற் கோட்டபடி பாகமீயவொருப்படான். ஆற்றுப்பாய் ச்சல் தளப்புய்ச்சலாற் பிரபாசையின்றி விவன வுபெற்றுக்கொள்ளும் கந்தளாய், வக்னியாதியி டக்கமக்காரர் பத்திலொன்றல்ல ஐந்திலொன்று ங் கொடுக்கலாம். அவர்போலாது யாழ்ப்பாண க் கமக்காரபோ தௌத்தாலம் சிணற்றுஷம் இறை ந்தத் தம் உதாந்தைப் பிளிர்த ஸிவாவிப்பவராத லில் அவர்க்குப் பாகவீதங்குரையவேண்டு.

இ இனும் பாருங் கவணிக்கவேண்டற் பாலதா கு பின்றும் ஒதை சந்தண்டு. தாணிய வரிகுமை நீத்தீர் என்றுல் அபசீனர் நிலவரியிலிறங்குவர். இதன் ஊனைக்கும், மாவுக்கும், பலாவுக்கும் கொடும் சளின்பர். அப்படியைரட்டென்றுசித்தல், கட்டி கடிச்ச் நாதுகுற்ற தெண்டு கெதபபிற் தசித்தல் போலவும், பேதுவளோள்றுக்த வதடவீதம் என் நூச்சுதவோமென்ற டிப்பந்தம்பண்ணனின் பூதங் கள் தமக்காக மனுப்பேசப்போன புதப்பேயின் சாமர்த்தியக்குறைவால் என்ளல்ல, எண்டுணைப் கொடுக்க டிப்பந்தம்பண்ணூயது போலவுமாகும். ஆகையாற் போசனவரி வடிவற்ற ஏற்பாடாயி இமை அதை விலக்க நிணைந்த நிலைவரியை வாங் சீச்சொன்வதிலும் தசமபாகத்தை இருந்சளென் அவீதம் இளக்கித்ததம்படி அரசாட்சியாரிகைக் தாற் புண்ணியமாகும். தசமபாசத்தை விலக்கி ரிலவரிவாங்கித் சருவதிலும் இதுத்தையுக் குறைப்பி த்சலே கல்லுபகாரிகள் கடமையாயிருப்பதாக.

வருடாந்தச் சடைக்கூட்டம். — Annual Convocation, — அமரிக்கன் மிஷன் பத்திப் பதிவன ந்த சபைகளுக்கும் பொதவான இக்கூட்டம் இன் வைக்கினம் தெக்கிப் பமையிரு கூடுசின்றத

யாழ்ப்பாணப் புகைவீதி.— Railway to Jaffina.— சொழம்பீலேக.டிய பெருஞ்சபையில் நியோக்கப்பட்ட காரியகாரர் உறக்கத்திலுக் தாக்கத்திலும் சூர்க்கு கொண்ட ஒரு மனுப்பத்தாஞ்செய்த தோர்த்பத்தே அனுப்பினர். புகைவீதிவேண்டுமெனப் பார்த்துகேவார் சில நக்கற்கும் கலை ஒருக்கவீதிய எனாகார்யக் நிற்கும் கலமைக்கும். எப்படியிருந்தாலும் வக்தா நசரியண்றத மைதாகை. அனுப்பிய மனுப்பத்தி ரத்திற்குப் பத்திரந்திய கல்கள் கால்வர், சட்டநிருப் குதிரைக்குமைக்கும். இவலைவிட, அதவக்காத்மார் சிறிக்கர்கள் இவர். கிறிபடியார் எரிவவர், கத்து திகர்கள் இவர். கிறிபுமார் எரிவவர், கத்து கிகருக்களைக்குமைக்கும். இதிவகைவிட, அதவக்காத்மார் சிறிக்கரிக்கருக்களைக்கும்.

கோதாரி. — Crolera. — அமளிசெய்யாதபோ தம் இடைக்கிடை மின்னுகினறது. கழையின் னும் பிறரிக்கவாகவில்வை. மற்றையழாகளிலு முண்டுபதும் ரின்றுவிடுவதமா மிருக்கின்றது. விக்கியைின்றிக் கைபேதியாய் இடக்குமிடுக்க ஞமுரை. வீட்டுக்காமதும் விழிப்பு காவகும் விழிப் பென்றுற்போல கோயும் விழிப்பு காவத்தியரும் வி ழிப்புத்தாக்க.

முழை — Rain — கள்ளமாதம் என்னும் அடிப் பேர் தாங்கிய புரட்டாசியாசக் தமியும் பாட்டமு மாய்ப் பயிர்களின் உயிரைப்பூடித்துவைக்க ஐப் பசிமமையும் ஆரம்பீத்து. வாடைபெயாலில் வல, அதன் பெயர்ச்சியுடன் வெள்ளத்துக்கும் நம்பீக் கையுண்டு. இதவரையில் வேளாண்மை நபக் குர்கனேற நம்பீக்கைக்குக் குறைலில்வல.

அப்மை.-Smallpox.— சுளிபுரம் முதலான பலலிடங்களிலும் இதுவுமூலாவசிறது சீதளகா லமரத்தம் இட்கோய்பாம்புவது நூதனம். ஆகுல் இனித்தான் கோய்க்காலம்.

திரும்பிவந்தார். — Arrivals — மெஸ். சிறி ஸ்ற்மஸ்பின்வன. Mr. J. I. Christmas. சேலத்தாற் சௌனனூர்க்குச் சீருப்பின் இ வர் சுற்றமித்திரர் மாத்தியுறுசாட்டஞ்செம்த மறுபடியும் தீரும்புகிறுர். மேஸ். சான்ன போசுவா. Mr. C. Jushua.

கு மைப்பதுக்யால் ஊர்க்குத்திரும்பின இவர் இன் இம் மித்திபர்பத்தியிலு லாவுக்குகுர். மேஸ். பிறத்தர் விசுவலிக்கம், Mr. Pr. Visva-

மெஸ். பிறத்தர்விகவலிக்கம். Mr. Pr. Visvalingani. அறமாசபுமத்தைக் கிருத்திய ஸ்தாண மாய்ச்கோண்ட இவரோர் கழுக்க கோணுமமைசென்று ஐப்போதிவ்விடம் வத்ருக்கி ரர். சமற்காலத்தை இங்கேயேகழிப்பார்போலும்.

மெஸ். சிருப்பு சுப்பையா. Mr. Shroff Suppiah. சொழும்பு மேக்கன்றீல் வங்குச் சிருப்பாயி குந்த இவர் மூன்றுவாரவு த்தாலில் ஊர்க்குதித் மப்னர். தீபாபலித்சிருநாவனயன்று மேஸ். மயி லூப்பீள்களையின் தகுமமடத்தில் ஏடைழகட்கு வத்தி நதானாக்கோடுப்பதே அவர்வந்த பாச்நோச்கமா யிருக்கலாம். கல்ல அனுபவசாலியாம் இவரை வழவல்டாத வேக்கார் அமர்த்திவைத்துச்கோள் வரமேல் வக்குக்கு நாய்மாகும்.

பாம்புக்டி. — Saske bite.—மானிப்பாய் நு ப்பதுதியில் ஒரு ஈளப்பையன் பாம்புகடியாலிறார் தான். பிச்தபுச்குகையிலே ஏதோகடிச்சத மேலிலே ஊருக்குற்றதென்ற அவன் சோவ்வத் தாய் வெளிச்சுர்கோண்டுவர, வீட்டார் பாம்பை யடித்துக்கொன்ற பையவன வைத்தியர்வீட்டிற் குக் கொண்டிபோம்வழியிற் பிராணன்புறிந்தது. எச்சரிக்கைக்!

முத்திரைவிற்குஞ் சின்‰யா.— Stamp-Vender — யாழ்ப்பாணத்தில் முத்திரைவிற்பனவு செய்த மெஸ். சின்வன பாவை இரட்டை நோய்கன் சயக்கொண்டன. அசாவ மரணமடைக்குனர்.

பயிர்ச்சிறப்பு. — Paddy Crops — கண்ணு த்துக் காதத்துமேட்டியபடி சொன்னுல் கேற்பயி ர்சிறப்ப யிதுக்கிறது மறவதுவுங்கள்போல ப் புலட்டாசியெற்ப்பு அந்கமாகாத இடைட்சீனட சொற்பமமையாயினு மிறக்கினது பயிர்சேதமா காத சாக்திசெய்தது கவாக்கோரிமை மெத்த மேத்த, பின்மழை நண்மறையாமாகில் வேளா ண்மை தும்வடையாத.

மேஸ். க. வேற்றிவேலுப்பிள்கோ.—
The late Mr. C. Vettevaluppi ly — காலத்சே
ன்ற உடுவில் மாரிமுதத் உடையாரின் சகோதரி மகுறிய வேற்றிவேலுப் பிள்கால ஒடிக்கி தர் பரிதாபமானது. கெக்கால ஒவகிப் உத்தி யோகத்திலிருந்து இவாப்பாறி உபகாரச்சர் பளம் மாசும் சுடி குபாவுத்து உத்துவும்பெற்ற இன்து காவையோடுவண்ற மாணத்ததுவாயிற் சீடக்கும் நண் நேர்கள் வைறிய காணத்துவாயிற் சீடக்கும் நண் நேர்கள் வைறிய காணத்துவாயிற் கீடக்கும் நண் நேர்கள் விறைய காணத்துவாயிற் கீடக்கும் நண் நேர்கள் விறைய காணத்துவாயிற் கீடக்கும் நண் கோகவணவியைச் சந்திக்கும் காதவாப்ப பிறயாணப்பட்டுக் கோடிக்கலையில் வித்தடிடன் பேதியும் உவருக்கியுக்கணம் பரவோக பிறயாண ம்பண்ணியது பரிதாபம்! பரிதாபமே! வயக் டுடு வரையிலிருக்கும். இந்தியாவிலே டெப்பியுற்றிக் கலைக்கட்டமாயி (முன்தாரில்தார்) குக்கும் ம. ரா. க. கு குருகேச்பின் வாக்கு இவர் மைத்தனர்.

அருணுக்ஸம் துடை. — Registrar-General.
"இறிக்க்ஸ்றிரி சக்கவல்" ஆச்ய அருணுக்ஸக தமை சிவகாட்கருக்குள் இவ்விடம்வந்த தமத உத்திபோகத்தத்திய கடமைகளைப்பார் த் தப் போவாசுத்தைத்திய கடமைகளைப்பார் த் தப் போவாசுத்தை கேள்வியுற்கோர். இவர் இவ்வுத் திடோகப்பொறுப்பை பொப்பு -கோண்டபின் கட க்கிக்க்ம் கேன்றாத்கள் பலிவே.

வித்தியாகர்த்தர். - Mr. Green. — இவர்தற் சமயா மாழ்ப்பாணத்தப் பாடசாலைகளைத் தரி சணத்செய்தற்போகுட்சி இக்களைவர் தலைவுகி கூறனர்.

இலங்கை.

சட்டநிருபணச்சபை. — Jegislutive Council. — மறபடியுக்கடி அரசுகிஷயக்கள் மோசீச்சப்பட்டன. சட்டங்களும் பல வாசீக்கப் பட்டன.

தேசாதிபதி சம்பளம்.-Governor's Salvry எங்கள் தேசாதிபதிகளுக்கு வருடாந்தக்கிடைக்கு ஐச்பபளம் அடிரும் தீர்க்கைடக்கு ஐச்பபளம் அடிரம் தீர்கானம். இதை எமாம் ஒர்கானம். என் உறுசிபடவில் வலமென்ற பத்தி ரங்களிற் சீலர் விளுவலுற்குர். குறைக்கப்பேசினும் சர் ஆதர்கோடனில் இது பலியாத, இனிவருபவர் களுடன் தான் தோடந்தவப்படனிற்கு மோ தெரியாது.

பழயதேசாதிபதி.—Sir William Gregory, மார்கழியில் இலந்தைத்திவைத் தரிசித்துப்போ வராம். இவர்க்கு இலந்தையிலே தோட்டம்களுள்,

யோசுள்ளைச்சுடை.- The Durbar.— மாகாண மன்னவ சொன்பதின்மகும் தேசாதிபதியுஞ் சேர் க்த தசபதுடர்சங்கம் பிறகிட்டவாரம் இருசதானி யூல் கடைபெற்றது. கவமாகாண கவுமன்னவ தன் எம்மன்னவர் தவைணங்குறையே மூச்தோர். மேக்கன்றீல்வங்குஞ் சடையப்புச்சேட்

டியும்.— C. M. B. vs. Sadiappa Chety.— இவ்விகுபதுதியினர்க்கும் இடைகடக்க முக்கியவுக் கீக்குமுடிவு இதுனைம் பிறவாத்ருக்க, மறபடியும் காவலத்தவழக்குகள் தொடக்கின மூல்தோற்றின ம கீபாயது மாதமர்மாபே மின் இரு தோற்றினர். தொடக்கா கோட்டுவழக்குகள் பின்னும்பலவுன், ஒவ்வோகு வாக்குமுறியிலும் இடப்பட்டிருந்தும் கையோப்பக்கள் நம்மதல்லவென்றது செட்டியா ர்மறப்பு. எப்படிப்பார்க்கினும் அரதனைவழக்குத் தான்,

பாரிய இரத்தினம். — M dara A lexandrile. மாத்தாவலே ஒரு சோனகன் சைவசமிருத்தும் மேத்சுனமொன்ற ஆறிறுத்தவிறை! நாலிவட்ச மீரபாலிவை பாணிக்கிறர்கள். இரண்ட சையிவ ட்சம் ரூபாலிவலகேட்டுப்போட்டார்கள்! இம்மனு ஒனுக்கும் முன்னும் பவ சுதீனைக்களுகப்பட்டன்.

சடையப்பச்சேட்டியார்.-Sadiuppu Cher ty.—இவருக்கு வீரோதமாய்க் சீழ்க்கோட்டுத்திர் வையைச் சுப்பிரிங்கோட்டாரும் பெலப்பித்தன செற்ற பிக்வந்த சமாசாமம் சொர்லிற்று. எஞ்சி யு வழ தேசனும் இப்படித்து க் தீரும் பும்பே ஆம்.

விழ் விகள். — The recent floods. — கண்ழ ப்பாள்ளிலே வலிகாமத்துக்கடுத்த மாத்துள கண்ணுடுடத்தில் பேருவெள்ளத்களார் பெருக் கேர்சிரரிட்டது. வீடிவில்ளான சணக்களுத்த கள்வுபகாரிசன் பணவதைவிசெய்சிருர்கள். தேசா திபதியுள் சொலைசயானபணம் கொடுத்தார். விழ நத மண்கிறிகள் கூலா வணாக்சண்டுக் தொக்கி மடிதி தார் பின் குறைச்சாமாத்தித் வள்ளமார்க்கம் போ ஞார்கள். பணக்கார் தரிசி கொடுத்ததைவிஞார்கள்.

நாய்வரி. — Dag tax. — மாச்தமாலிலே நாய்க் கு வரிவைக்≄ப்பட்டது. வகுடார்தம் அமைகுபா வார். கள்ளர்பாச வாய்ப்பாகுமோ?

மரணசங்கதி. — Chituary. — சொழர்பு மா குணக்கவாளுயிருந்த மேஸ் அத். பேர்விச்சின்பா ரியும் Mrs Ketwick. தேகவியோசமாளுரென்று தேன்வியு தேரம்.

யந்திரகலாசாலே. -- Factory Examination-இந்தமாதம் சன்க் வ கடந்த பரீட்கைக்குக் கேட் முகுக்கார் கடு பேர். இவஞ்சர் தமிழர் இருபேதம் சீடிகளர் பறக்சிகளுள் இருபேருன் சித்தியடைக் கார்கள். தமிழ்வ லிபருகள்-குவர் மூளாயைக் சேர்ந்த கீள் (Vir. Net!) என்ற கேள்வி. இவ்வா விபக் யாழ்ப்பாணக்கள்லூரியிலே இவண்(க்வரு ஆம்வளையிற் படித்த அப்புறம் உடதேசம்போடி திவகாலம் கற்றவர்.

வேஷம் போடல். — Personnting Buddhist Priests, — நாவலப்பட்டியிலே சிலமாவெள்ளை முதலாம் மகமதீயர் கால்வர் புத்த சுருமாவை ப்போல மற்சுவக்கியிர்த்த மய்லிறத்தாக்கிக் கக்சுத்திற கமண்டலங்கள் வைத்தக்கொண்டு முன் வினைக்கு கூறு போலிசமாற புகாட்டுமன் வினைக் சிழக்கப்பட்டு இவைக்கு குறு கண்டம் பேற்றனர். கிர்தாட்சவை செய்ததே சற்றச்சாட்டு. பிற மகஸ்தர் சோவம்போட்டுப் பரிசுரும் பன் குறுவர்க்கேச்சிப்பு.

பென்னம்பெரிய பண்ணிகாரம்.
A pignuticCike.-கொழம்பீலே சிலவாரக்களுள் நடந்த விவசகளிட்டிர்குகச் கடப்பட்ட சிநகார ப் பண்ணிகாரமோ கூறின் பொறுப்பு (நேல குபா வாம். இடையை பீரினா, டிமெல் எசைபவர்களே கல்யானவீட்டுக்காரர்.

பித்தனே மோதிரம். — Brass for gold ring கொழும்பிலே தம்பியொருவன் (சோனகன்) பொ கூறோதிரமென்று பித்தனைமோதிரத்தை ஒரு சர் மன் மனுஷனுக்கு விற்ற சமிர்த்தகத உபகாரமா ம்ப் போகிஸ்கோட்டிலே மூன்றமாச வெதமதி வாம்சினன். தெத்துக்கு எச்சரிப்பு

கொல். — Murder. — இக்குற்றம் வரவர அ திகப்படுகின்றதல்லவா? மட்டுக்களப்பிலே சுப் பிரீக்கோட்டு கிளைக்கத்துக்குப் பாரப்படுத்தப்பட் வக்குகள் இக்கு கொலைகாரியும் நாண்கு

ட வறத்துன் ஐந்த கொலை எரியம் நான்த!
மெஸ். யோன் உவாக்கர். — Mr. John
Walker. — காலந்சேன்குர் என்று காகில்றிறப் பேற்கும் சொழம்பு கண்டி யாக்கிடிக்களிலே இப்பெயரோடுகடைபெறும் வர்த்தகக்கூட்டத்தை ஸ்தாபித்தார் இவறே முன் யாற்ப்பாணம் வந்த போன மேஸ். உவிக்கியம் உவரக்கத்தி இத்த தமான் மேஸ். உவிக்கியம் உவரக்கத்தி தமயன். இவர்க்குக் சுணமாய் இவர் பேர்ப்பட்ட தோழிற்காவைகளேல்லாஞ் சாச்சக்கத் வந்தவ ன்று வேலை நிறுத்தப்பட்டன்.

கள்ளு விழுந்தி. — Toddy party. — கொழும் பிலே இப்பெயர்ப்பட்ட விருந்துக் கொண்டாட்ட மோன்ற டிடந்திரப்பதைக்கண்டு பிரமிக்கிறும். புத்தமாபாதகக் எளிக்கான்றும் அதை யருந்தப் சோண்டோழுகும் இழிசனர்தாமும் அதை யருந்தப் போம்போதும் அருந்தித்திருடபோதும் கன்ளேன் பதை விடக்கம் டக்கார்க்கிப் பதகீர்கண்றும் கருப்ப கீர் என்றும் மாற்றிக்கொல்வர். அக்கேயிதைப் பகிரங்கத்தில்விட்டாராமே. விகுந்தர் நூறபோம். குடிவகை கள்ளண்றி பீண்டுண்றுல் வகார். சுருடி யோடு சாப்பாமோம். நமக்கு இது பெரும்புதினைம்!

வடதேசம்.

திருப்பதிவழக்கு. — Teruppathy Cusa. — லிஷ்ணுஸ்தலமாசிய திருப்பரியிலே செப்புக்கள ப்படைகள் சிஸ்டி பெரித்த வரல்று பிறசிட்டதா கையிற் தெரிவிக்கப்பட்டதே. பொற்காகையே இத்துச் செப்புக்காகை வதில்வைப்பித்த சீமாவ அக்கோலில் மணியகாரண்தாண். வழக்கேருத்த த சிறீரங்கவாசாரியென்னும் பூசகரே

பிறதேசம்.

உவேல்ஸ்இளவுசர்.-Prince of Wales. சீரேக்கை மாசதானியர்கிய அத்தேதனே நாரத்தி ல் கடைபெறலிருக்கும் மாசரீக விவாகக்காட்சி கண்டபின்பு இவர் எசிப்தா ரைக்குஞ் செல்வார ஸ்று சத்தம், இராசகுமாரிக்கிப்போது நடக்கிற காலம்!

கோடும்புயல். Heavy gales.— அயாலந்த இந்கிலந்தின் கடைபோரங்களிலே வீசிய அஞ்பப் புயலாலுண்டுபட்ட சேதந்கள் மிக. கட்டிடுக்க ளும்பல நாசமாயின். கடல்வணபோன்ற ஜம்பத யாட்துரத்திற்கு அள்ளுண்டது. கீவமோசமும்கொ ஞ்சம்.

மெஸ், செண்டோல். — W. J. Sendull, E-q.—இவரிப்போத உத்தியோகமுயர்ந்த மோரி ஷீஸ்தீலின் தேசாதிபதியாய் ரியமணம்பெற்குர். இலக்கை விர்த்தியாகர்த்தராயிருந்தபோன இத் அமைக்கண எம்மிஷ்டர் மறந்துவிடமாட்டார்க வென்ற நம்புதிரும்.

வர்த்தமானசங்கிரகம்

நாநாசங்கத் - Miscellaneous — அபுக்கானி ஸ்தன்காட்டிலே பயக்கரக்கோள்ளத்தக்க வித மாய்க் கீக்கார் பாட்டிரிக்க

மாய்த் தீச்சுரம் பரம்புகிறது. மறபடியும் இக்கிலத்தில் உகைற்சாப்பல் எ ன்னுமிடத்திலே அகதரங்க வண்கோவலமொன்ற நடக்தது. காலும் தடியையின்றிய முடைமொன் று சாச்சொன்றட் காணப்பட்டது. இதெட்டா மொன்பதரங் கொலையோ?

சனேட்நாட்டி ஓள்ள சில காட்டுவர்த்தகர்க ன் மீண்டி ஹையம்ட்டுத் தங்களுக்குண்டான கட் டம் மூன்றிலட்சம் பவுநணயும் ஐக்கியராசாங்கத் தார் தமேவண்டுமென்ற வாதசெய்சிரர்கள்.

அபாயமரணங்கள்.- Deaths by accidents. தற்காலம் அபாயமாணங்களின் காலமோ! புசைகண்டிக்கள் முட்டியும் கப்பல்கள் தட்டியு ம் பெருந்தீப்பற்றியும் திரவாகன வுமிர்ச்சேதக்கள் கேரிச்சன்றன. அயரிக்காவிலே கியுதார்ள்ள கக பத்திற்த அணுமையிலிருச்தம் ஆற்றிலே புகையருக்களிமண்டு தறைபட இறுக்ற முட்டினதனுல் காம்பத்தாற்பேர் கோவையுண்டார்கள். காயம்பட்டே ரேம் பலாயித்த்கலாம்.

ரோமாபுருக்குச் சமீபத்திலே புகைபதேங் °ஸ்முட் டிப் பேரிடையூற சம்பலிச்சது. பலாழக்கெள் தலிடுபோடியோயிலை. சீவசேதமும் தேறைவல்லை.

மண்சௌரந்தச் சமீபத்∮லுண்டுபட்ட புகை வீகியுமாயத்தில மூன் ுவண்டில்கள் கே நக்க மூண்றுபேர் கோவலாடிணுகப் பண்விருவர் காயம்ப ட்டார்கள்

புகையா வேடி பெருந்து. — Smn keless powder. — சுடும்போது புகை தொற்குத வே டிமரு ம்தொல்றைச் சர் உலில்லியம் ஆமண்திருக் என் பவர் கவமாய்க் கண் 7-பிடித்தார். போபேற்ற ஆமண்த் தேச் பீரக்சிசெய்து கயிற்பட்டம்பெற்ற வித்தகல் இத்தறைமகனே.

போராலுயிர்ச்சேதம் — Wars and loss of life.—புறசிட்ட முப்பத்தாளக்கு வருஷங்களுக்கி டையீல் கடக்சேறிய பற்பல யுத்தக்களிலிறக்தா ரீதோகை உட இல. கூடுதம் என்று ஒருவர்கண க்கீட்டரர், இகர்க விதையில்

சத்பட்டார். இதற்த விவாம்: சீதுறையியன் சண்டையிற்பட்டோர் எடு0,000. இத்தாலியன்சண்கைடையில் அகருக இறை சுரு,000. தேனிவூசண்கைடையில் அகாசு இறை நு,000. அமார்க்கண்சண்டை வடகட்சியில் உ.0அ,000. "தேக்கைட்சியில் ந.20,000.

தைகூடகுமை நு.உற,எமா. அவஸ்திரிய புருஷிபசண் கைடயில் சுடி,எம். பூமாஞ்சியசுர்மண்சண் கைடை பூமாஞ்சர் கு.நிநெ,மாம். " சேர்மணர் குரை,மம்.

ரஷீயதாருக்கச்சண்கை அப்ப இரு.000. தென்ஆபிரிக்கன் சண்டையில் நா.000. அடிக்கான்சண்டை உடு.000. மேக்சிக்கன் சனர்சின்சீன எழுச்சி காடு.000. பலகோய் சேர்வியன் கலகம் உரு.000.

இக்குஹைகைகளில் கொய்கண்டிறெந்தார் கணக் குச்சேறவில்கை. இந்திய சிப்பாயிக் கலைகத்தோல இறக்தோர்கணக்கை மேற்படி இடாப்பெடுத் தார் மறந்தவிட்டனர் போழும்.

இராட்சதப் பீரங்கி.— A giant Gun.— அப்பேக் என்னுமிடத்திலே பீரங்கிசெய்யுக் தேர திலாளிகள் கவமாமியற்றின் ஓர் பீரங்கி தேற்கா லமித்தம் பீரங்கி என் எவற்றினும் அத்பேரிது. அதன் கீளம் நாற்புது, வாயகலம் பத்ன்மூண்ற சையைக்குலம், அச்யகன்ற உட் சுறக்குவிட்டம் அறமைபடி, அச்யகன்ற உட் சுறக்குவிட்டம் அறமைபடி, அச்யகன்ற உட் சுறக்குவிட்டம் அறைபைபடி, அச்வித்க்கோழிக் அண்டி பதிதேதை லோம். ஒவ்வொரு தண்டிச்தத் செல்வ முராறு பவுண்பிடிக்கும். காலடிகோடியி தப்பைக்குண் மருந்துபோட்டுக் கட்டுப் பரிட்சைபார்த்தபோத அத மூன் இருபதக்குலக் கனங்கொண்ட ஓர் தக ட்டை யூடுறத்துப் பீன் இமைக்கைக்குணியாத பீன் இமைக்கும் சாட்கும் மரிக்குணியாத பீன் இமைக்கும் சாட்கும் தேர்க்கிக்கும் இதுக்கும் இதுக்கும் இதுக்கும் இதுக்கும் இதுக்கும் இதுக்கும் இதுக்கும் இதுக்கும் இதுக்கும் மறந்ததாம். இக் இறுக் காகூடியோட்கும் முறக்குக்கும் மறந்ததாம். இக் த சுட்சதப்பீரக்கிகையப் பிண்குறோட்ட மேற்றிப் போவதற்காக ஒர்வண்டி பெற்றோல் இயற்றிகுறாம். காநகேசன்றுறையில் இதைச்சொ ண்டு பெர் து நமது யாழ்ப்பாணுக்கோட்கடைக்கு இலக்கப்பீடி. த்சால் ஒப்பேரைய்ல் சிற்கோட்டை யதமாதம். ஓ!ஓ! இப்படிப்பட்ட பீரந்சிகளாச் செய்கவைக் கக்கொள்வார்க்கு யாரும் அந்சத்தான் வதம். இப் பீர்மின் உதுக்கை யாகும் அந்சத்தான் வதம். இப் பீர்மின் உதுக்கை யாகும் அந்சத்தான் வதம்.

குழந்தைநாசா. — A child King —ஸ்பானி மூத்தாரசா மூன்றுவயகள்ள ஒருதழின்த இரைக்கும் இருப்பு இ-தமுக்கை ஒரி கீடைம்ப்பத்திரத் சென்றுகிறபடி இ-தமுக்கைகளாக கோடி யுலாலித்திரிக்குமன்றித் தம்பியகைகளோடுத் சம்பாஷணபண்ணுக்கில் இராணுவவிர்க்கும் அப்பியாசம்பண்ணுவ உதக் கண்டு இராணுவவர்க்கில் அப்பியாசம்பண்ணுவ உதக் கண்டு இப்போதம் மகிழ்ந்த தள்ளிக்குதித்த வினமாடு வராம். மேகள்ள உத்கியோசஸ்தர் நாமங்களை வழக்கியும் சென்றை வகையாகிய கோடும் சென்று அவர்க்குவை வருக்கு கணையும்பிரிதியுகள். சீன்ன க்கோக்கில் அவர்க்குவை வருக்கு கணையும்பிரிதியுகள். சீன்ன க்கோக்கில் குவத்தியை அவர்க்குவை வருக்கும்பிறி அவர்க்குவை வருக்கும்பிறி இவரையில் இவர்க்கும் குவத்தியில் அவர்க்குவது வருக்கும்பிறி இவரையில் இவருக்கும்பிறிக்கும் பதிக்குமுன்றும் இலிபோக்கோ என்று பேர்.

கோப்பி.— Ciffee.— மோக்காவின் கோப் பி உத்தமமென்றது கதையளவிலன்றிக் காரியத் தளவிலில்லையாம். அதாவது, மோக்சாவிலே கோப்பி தற்காலத்திலில்லையாம். தாபியாலிலு ம் அண்னவாறுக்கிறர். அரபியாவின் சிலபத திகளுக்கு இத்தியாவிலிருந்து கோப்பிபோகின்றதா ம். உலகத்திற் செலவாகும் கோப்பியில் அனா வாகி பிசேசில்நாட்டாக். அசந்தியண்டாவதான கோப்பித்தேசும் யாவா. இந்தியா, மத்தியதுபிரிக் கா, மேற்கு இந்தியதீவுகளே கடுத்த கோப்பிகாடு கள்.

சீளுவு'ம் ஐக்சியராசாங்கமும்.--China and the U. States —சீனப்பிரசைகள் எல்லைப்பு மாணமின்றி ஐக்கியதேசாருகளிற் குடிபுதத வாற் பெருத்சக்கடங்கள் கேரிவேதைக்கண்ட ஐக்சிய அரசினர் சீனை நத்தடுத்தும்படி பிரமாண ம லிதித்தனர். சீனமு சாக்கத்கார் மனத்தாங்க ல அடைந்து தாக்களும் தம்முரிலிதுத்தும் அமரிக் கடைந்து தாக்களும் தம்முரிலிதுத்தும் அமரிக் கடைந்து தாக்களும் தம்முரிலிதுத்தும் அமரிக் கடைத் அறைமுகங்களில்கூறி மற்ற ஐர்களில் அ வர்கள்செல் லாது தடுக்கவும் பிரமாணஞ்செய்ய ஆரம்பிக்கிறர்கள், இத்துல் விகாதமுடை டாகவுக் குமேற்க்கிறர்கள், இத்துல் விகாதமுடை டாகவுக் குடும்

கடிதம்

AGRAPATNA.

அக்சிறப்பத்தவணக் கூலிமிசியோன் ஒய்வுநா ளாராதவன.

இவ்விடம் ஒப்வுகாள்தோறும் அபாதவை ஒழுக் காய் கடைபெற்றவகுகின்றது. இப்பகக் Rev. J. D Simmans ஐயரின் பமாழரிப்பின்கீழன்னது. இவ் லிடமுள்ள அலம்மாதும் மற்றவர்களும் தேவால யமோன்று ஈட்டுவதற்கான பிரயத்தனக்கள் செ ய்சிருக்கள். ஆலயம் முடிவுபெறம்வரைக்கு ம் கோப்பித்தோட்ட ஸ்குறே ஆராதவைக்குரிய இடமாகத் தெரிர்த்தொடைபர்கள்.

மாசத்தினிபண்டுமறை இக்கிலிவு ஆபாசவனயு ர். வ ரக்தோறம் தமிழாராதவனயுக் தவருது நடை பெற்று வருசின்றது மாசச்சிலி சன் செயுறை தமி ழர், சிங்களவர் என்னு உடுபுவாகும் ஆமாதவு ச்துவர்து கூ / வார்கள். அவ்வேவன ஊட்டுவல் வியென்னுர் கோட்டத்தனையாகிய கணம். W. R. Inchson அவர்கள் அங்ச்லோபாணவுகயிற் பிறச நால் களி அவர்கள் அரசு கோப்பான ஆயற் பழச ஸ்சிச்ச, ஆத கூடி வர்தோர்க்கப் பிரவோகன மாத ர்படி தமிழ், சீங்களம் என்னும் இதுபான ஷக எரிலம் மொழிபெயர்க்கப்பிரம். மேற்படி தலைய வர்களின் எயற்சியினுல் மிசியோன கிருச்தியம் இவ்விடத்தில் ஊர்கர்தோடு நடைபெற்றவருசி ஸ்றது. வாபர்தோழம் சமாசரி முப்பதுபேருர்தத் தேறையாது ஆராகவணக்கு வர்தை கூடுவார்கள். இந் தமாசம் இருபத்தொண்பதார்கிகதி இவ்லிடத்திலு ள்ள சபையாரு_ன் நற்கருவணயின் மாநாதவன யைச் சொண்டாடும்படி Simmons ஐயரவர்கள் வந்திருந்து அறைகாவல 11) மணியளவில் இந்தி லீஷா காரருடனும் சாயந்தரம் 1 மணியளலில் குழ த்தவர்களுடனும் மேற்படி கொண்கடாட்டக்கை க் கொண்டாடித் தமது ஸ்தானத்திற்குத் திரும்பி

சென்றுபோன ஆவணி மூ 25 ந். உயிலன்று ஆராரணக்க வக்ககூடியவர்களின் தொகை மனபில் (90) சாஸ் ஜூறு. இன்னுமனேகர் சிலுவையின் பிரசுக்கத்தைக்கேட்கக் கூடிவகும் படி கர்த்தகுதலிசெய்வாராக

இக்டானம், ஓர்கண்கண்டசாட்சி. அக்சிரபந்தவனை, } 30—9—80. OUR TAXES.

There is more than the usual interest in this subject at the present time owing to discussion of the grain tax. A question was brought up in the British Parliament with reference to the reported death by starvation of over a thousand villagers in Ceylon in consequence of being evicted Ceylon in consequence of being evicted from their ancestral lands, which were sold for taxes. The Government has inquired into the matter, and the report is just at hand. From this it appears that previous sensational report was highly colored, and that the reality was not as bad as seemed. The said villagers were in the Central Province and had been dependent on coffee cultivation, and when that failed they were reduced to great poverty. Many of the lands which were sold for taxes had not been cultivated for some time. taxes had not been cultivated for some time. Many of the deaths were due to other causes. But with all due allowance for these explanations it is still evident that there was undue severity in enforcing the tax. In some way there could and should have been some allowance made for the poverty of the villagers. This has brought up the question of the wisdom of the grain tax, and even of its rightfulness. A righte-ous government has the right to get from its subjects the income needful for its us support. But this income needful for its support. But this income must be secured in such ways as shall be least burdensome to the people and shall make the burden equally shared by all classes in proportion to their ability and the advantage they receive from the government. The adjust-ment of this is always a difficult matter. In the United States alarge part of the income, which is twice as much as is really needed, is received by duties on imports. is received by duties on imports. This from of tax is paid by a people most readily because they pay it without knowing it. But this has its effects on the production in various ways about which there is much dispute. And the general community of Ceylon does not yet import largely enough the people may be the other than a board of the content of the to make such a tax other than a burden. The income from railways does not seem a legitimate from of tax, but if it is omitted, something must take its place. The monopoly on salt seems oppressive because it hinders the normal use of an article which is very necessary to the good health of the people. The tax on arrack and toddy is quite legitimate, but the method of its enforcement by renting, is objectionable because it tends to increase the use of those articles, whereas the law ought to tend to repress them as injurious to the community. This we hope to notice more in tail at another time. Of the grain tax there tail at another time. This we hope to notice more in deare two methods of collecting, the tithe and commutation. The former if justly col-lected is the easiest for the ordinary farmer. He rarely has cash in hand he is accustomed to pay his workmen in kind, the barber, washerman etc. get their year's pay in the paddy field. But the serious objection to the tithe was that the renter often extorted much more than his rightful share. The Jaffnese are probably better satisfied with the present commutation than any other method that could be devised. Any sentimental objection that it is a tax on food is of itself of no weight. There is nothing else that all equally need so much as food, eise that all equally need so much as food, and since it is secured under the protection of a good government it is right that it should pay its share, and this applies the tax to all. If the whole tax were on the grain then it would be oppressive on the poor, because they would have to pay nearly as much as the righ and not pay nearly as much as the rich, and not proportionately to their advantages. We would suggest that the burdensomeness of the grain tax be relieved by allowing the re-venue officers to remit or reduce it wher-ever it could be shown that it was more than the land owner was fairly able to pay and to make up the loss to the revenue by this put on a tax on all tobacco raised. Ger-

many has a large revenue from this source. many has a large revenue from this source. This substance is not a necessity, to say the best it is only a luxury, and it has ever been a maxim with political economists that a considerable share of taxes should be levied on luxuries. The Jaffinese say that it is the only thing which brings them cash it is the only thing which brings them cash in hand. But cash in hand is not always a blessing. There are many other crops which would bring as much profit if a market could be found as readily. Tobacco has the advantage that it can be kept indefinitely. But with the increased facilities for communication markets will be opened up for all the varied produce of tropical gardens. We shall enlarge on this at another time. at another time.

TOBACCO.

In our last number we quoted an item on the effect of tobacco which we thought would counteract the effect of a partial statement given elsewhere, but it seems with some to have had a similar effect to that of the young man's temperance lecture on an old woman in his audience. He wished to illustrate the deadly effect of alcohol and showed on the sensen with of alcohol, and showed on the screen with his oxy-hydrogen microscope the active insects in stagnant water. Then pouring in a few drops of whiskey he showed that they were instantly killed, "alt!" said his auditor I'll never drink any more water without putting in a little whiskey." There is no doubt that the pyridine of tobacco will destroy bacteria in some cases, but we have the testimony of eminent physi-cians that tobacco users are liable to infectious diseases, and when they got them are more liable to succumb. One physician reports hundreds of cases. That it reduces the vitality is seen by the following. In the expedition of Lieut. Greely to the north expedition of Lieut. Greely to the north of the nineteen man who have one were smokers and he was the last to die. The seven survivers were non-smokers though one of them was a chewer. The seven were all temperate in eating and drinking, which may have also had an influence. Dr. Alcott says, "I have never knowna dozen tobacco-users -my acquaintance has extended to thousands-whose digestive organs, were not in the end more or less impaired by it." Solly, surgeon of St. Thomas' Hospital, London says," I know of no single vice which does so much harm as smoking. It soothes the excited nervous system at the time to renderit more unable and more feeble ultimately.." Dr. Pidduck said in The Lancet, that in no instance is the sin of the father more strikingly visited upon his children than the sin of tobacco-smoking. The enervation, the hypochondriasis, the hysteria, the insanity, the dwarfish deformities, the consumption, the suffering lives and early deaths of the children of inveterate smokers, bear ample testimony to the feebleness and unsoundness of the constitution trans-mitted by this pernicious habit." We have many examples to prove this. A leading physician says, 'I have never known a habitual tobacco user whose children, born after he had long used it, did not have deranged nervous systems and sometimes evidently weak minds." That the effects have not been noticed more among us may be because our eyes have not been opened to see them. Moreover, the comparatively out-door life of the Tamils prevents the evil effects in part, but only in part. The above is but a small portion of the indictment against this "vicious though delightful habit" as Dr. Heitzman calls it.

VIDHANS.

The rule of not paying for the service of these invested with authority frequently these invested wan and bribery. In the leads to extortion and bribery. In the case of peace officers, in particular, who case of peace officers, in particular, who are to a certain degree, invested with power over the person and property of the people, free labor seems to mean an investment with a tacit right to recover

something by means fair or foul, from persons with whom they come in contact. Such a policy is in full swing among native headmen in general and the Vidhans, in particular whose sources of lawful inin particular whose sources of lawful in-come are not abundant have recourse to illegal means, whereby they molest and maltreat the needy with impunity. A few pence for Vidhans, rupees for Odiars and sovereigns for Maniagars, act like magic to sovereigns for Maniagars, act like magic to secure their services, in whatever matter interference is required. These native headmen are the judges of the country, charged with proportionate jurisdiction. It is mainly upon them that the peace of the country, the safety of property and the health and morality of the people depend. There are thousands of ignorant villagers who are terrified by the very idea of court and jail, and a large majority of the others and jail, and a large majority of the others are too poverty striken to stand the charges of legal machinery and the long and tedious process of litigation. Such men and their property are in many cases left to the mercy of these local judges. It is therefore necessary that justice uncorrupted by money or man should be meeted out to them and to other humble subjects. We are not writing chiefly to show up the corruption and injustice which are hardly suppressable under the circumstances, but to show to the Government the necessity of fixing a certain rate of salaries for the now un-paid headmen, payable from the coffers of the Government-a fee sufficient to keep up their dignity without their putting their hands into the pockets of others. Money is power. But the Vidhans are in most cases without much property, and they run out, not as peace makers, but as strengtheners of strife and dispute, for their personal their sometring in a court sake of justice and for the sake of honesty that the claim of unpaid headmen should be made to be heard in the proper

JAFFNA RAILWAY.

JAFFNA RAILWAY,

The Memorial addressed to the Governor by the Committee appointed at the public meeting held recently in Colombo has been published. It makes a very effective showing, and gives good argument for the belief that the railway will pay from the start. Probably something can be said on the other side but at any rate it is sure to pay before long and the other arguments are very weighty. One fact which they urge is the unanimity of public opinion as to the importance of undertaking the work at once, must have weight with the Government. The "vox populi" is not always the "vox Dei," but it is always wise to give attention to the unanimous opinion of a people. They say, "all the editors of the daily newspapers, all the unofficial members of the Legislative Goundl, and all other thinkers of any note outside the service of the Government, however different may be their way of thinking on other subjects, are agreed that the Government, however different may be their way of thinking on other subjects, are agreed that the Western and Central Provinces should be linked without delay to the North, and that the railway in question would prove to be very paying. Some of the oldest colonists of the island have said of the public meeting, at which your memorialists were appointed a committee, that it was "one of the most erubatic expressions of public onition." were appointed a commune, that it was "one of the most emphatic expressions of public opinion that they had yet witnessed in Ceylon." We do not see how there can be any other result to this request than speedy order to commence the survey from Polgahawila to Jaffna.

CRUELTY TO ANIMALS. A case of some interest came on before G. E. Worthington Esq., as Police Magistrate, for investigation. A Police Sergeant charged the Kankesanturrai coach proprietor and his driver with having cruelly treated a horse contrary to the provision of the law made and provided in that behalf. On some technical objection taken by the Counsel who appeared for the accused, the case as against the owner was withdrawn by the complainant, and the other accused pleaded quilty to the charge and was find Rs. 20. Cruel treatment of animals is a very common offence. The above punishment may serve as a warning to cruel cart on almans is a very common offence. The above punishment may serve as a warning to cruel cart drivers and reckless overdriving backery owners. The latter class of drivers is becoming an intolerable nuisance.

Printed at the Press of Strong & Asbury, Manippay:
Pablished by Mr. N. Strong and A. C. Mission.